











Written by தமிழ்நாடு

Tuesday, 22 February 2011 18:19 -

ஆனால், பாசிச பயங்கரவாதிகள் சில நேரங்களில் அல்ல; எப்போதும் ஐயத்திற்கு இடமின்றி ஓரே நீ திமுறையைத் தான் பின்பற்றுகிறார்கள். மூதலில் தண்டனையைத் தீர்மானிக்கிறார்கள். பிறகுதான் குற்றப்பத்திரிகையையும், தண்டனையையும் தீர்மானிக்கிறார்கள். பிறகுதான் சாட்சியங்களையும் சோடணை செய்கிறார்கள். நீதிபதிகள் அதையே தீர்ப்பாக அறிவிக்கிறார்கள். பிநாயக் சனென் வழக்கிலும் இதுதான் நடந்தது. கம்யூனிச புரட்சியாளர்களைத் தனிமைப்படுத்தி ஓடுக்குவது, குறிப்பாக நடுத்தர மக்களிடையே பயிற்சியை உருவாக்கவும் அரசுமறே கொண்டு வரும் இத்தகைய சதி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. மாறாக, அரசு பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆத்திரத்தையும் கோபத்தையும் உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக மற்றும் மனித உரிமைப் போராளிகளிடையேயும் அரசியலற்ற மக்கள் பிரிவினரிடையேயும் கட்டத்திண்பி விட்டுள்ளது. பிநாயக் சனென்னை விடாமலான செய்யும்படி நோபல் பரிசுபற்ற 22 அறிஞர்களும் விஞ்ஞானிகளும் இந்திய அரசுக்கே கோரி மனுப்போட்டுள்ளனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்தைச் சேர்ந்த 55 சமீக அமைப்புகள் கட்டணி அமைத்து உலகின் பெருநகரங்களில் கட்டங்கள் நடத்தி, இந்தியாவில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, இந்திய அரசின் ஓடுக்குமுறைகளை எதிர்த்து தியாகிகள் தினம் கடைப்பிடுகின்றன.

பிநாயக் சனென் வலேர் கிறித்தவ மரூத்துவக் கல்லூரியில் படித்தவர், சட்டிஸ்கரில் நீண்டகாலம் மரூத்துவ சவேபுரிந்தவர் என்பதால் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் திரண்டு அவருக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்து இயக்கங்கள் நடத்துகின்றன. அவரது உருவப்படமும் "பிநாயக் சனென் கலக்க காரர் என்றால், நாணும்தான்!" என்ற வாசகங்களும் பொறித்த பனியன்கள் பிரபலமாகி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் இந்த இயக்கம் பரவி வருகிறது. அருந்ததி ராய், பிநாயக் சனென் மூதலானோர் பிரபலமான நடுத்தர வர்க்க அறிவாஜீ விகள். ஆனால் அவர்கள் மீதான ஓடுக்குமுறை வளிவந்து கடும் கண்டனத்துக்கள்ளாகி உள்ளது. ஆனால், இன்னும் நுற்றுகணக்கானோருக்கு எதிராக அரசு துரோக வழக்குகள் போட்டு சிறையிலடக்கப்பட்ட உள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் மட்டை சமக்கும் தொழிலாளியும் ம.க.இ.க. அமைப்பின் செயல்வீரமான தோழர் இராவணன் மீது சுவரெழுத்துக் குற்றத்துக்காக இதுவரையில் மூன்று முறை அரசு துரோக வழக்கூப்போட்டு சிறையிலடக்கினர். இப்படி வழக்குகள் பதிவு செய்துவிட்டு, பின்னர் குண்டர் சட்டத்திலோ, தசேயப் பாதுகாப்புச் சட்டத்திலோ பலநாள் விசாரணையின்றி சிறையிலடக்க சதி நடக்கிறது. உள்ளூர் அளவில் நடக்கும் இத்தகைய அடக்கு முறைகளை ஊடகங்கள் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இத்தகைய அடக்குமுறைகளை, இருட்டிப்புகளால் குமுறும் மக்கள் உணர்வுகளை அடக்கிவிட முடியாது. ஆர்.கே.